



வைத்தியசாலை அனுமதி தொடர்பான காப்புறுதி திட்டம் - அட்டைக் கொடுப்பனவுகள்

காப்புறுதி செய்யப்பட்டவருக்கு விபத்தொன்றின் காரணமாக உடலில் ஏற்படும் காயம், காப்புறுதியை பெற்றுக் கொண்டதன் பின்னர் ஏற்படும் தீமர் நோய் நிலையினால் அல்லது காப்பீடு செய்யப்படவில்லை என விசேடமாக குறிப்பிடப்படாத சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொள்வதற்கு வைத்தியசாலை ஒன்றில் அல்லது தனியார் பதிவு செய்யப்பட்ட சிகிச்சை நிலையமொன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளியாக அனுமதிக்கப்படுவதற்கு மற்றும் சிகிச்சை பெற நேரிடுகையில், சம்பந்தப்பட்ட சத்திரசிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை போன்றவற்றுக்கான செலவீனத்தை ஈடுசெய்வதற்கு, கீழே தரப்பட்டுள்ள வரையறைகளுக்கமைவாக நிலையான பண அனுகூலத்தை பெற்றுக் கொடுப்பதற்கு 'பெயர்', 'பஸ்ட் இன்சூரன்ஸ் லிமிடெட்' நடவடிக்கை மேற்கொள்ளும்.

காப்பீட்டின் விவரங்கள்

*எந்தவொரு அரசாங்க வைத்தியசாலை அல்லது பதிவு செய்யப்பட்ட தனியார் ஆயுர்வேத வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் அனுமதி வருடமொன்றில் ஆகக்கூடியது 30 இரவுகள் வரை உள்வாங்கப்படும். முதலாவது இரவு அடங்கலாக.

1. அனுகூல வரையறைகள்

1.1 வரையறைகள்

வருடாந்த வரையறைகள் - ஆகக்கூடியது 20 இரவுகள்

1.2 தினசரி கொடுப்பனவுகள் மற்றும் கட்டுப்பண வரையறைகள் - இத்தால் இணைக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பார்க்கவும் - 1.1 வரையறைகள்

1.3 பெருந்தொற்று/தொற்றுநோய் காப்பீடு - இத்தால் இணைக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பார்க்கவும் - 1.2 பெருந்தொற்று/தொற்றுநோய் காப்பீடு

2. பொதுவான காப்புறுதி நிபந்தனைகள் மற்றும் உரித்துடைமைகளும்

2.1 புவியியல் அமைவிடம்

இந்த காப்புறுதித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சகல அனுகூலங்களும் இலங்கையின் புவியியல் அமைவிடத்தினுள் ஏற்படும் வைத்தியசாலை அனுமதி செலவீனங்களுக்கு மட்டுமே பொருத்தமானதாக அமைந்திருக்கும்.

2.2 காப்புறுதியின் ஆரம்பம் மற்றும் புதுப்பித்தல்கள்

இந்தக் காப்புறுதித் திட்டத்துக்கான அறவீடு உடனடியாக ஆரம்பிப்பதுடன், அடுத்த மாதத்தின் முதல் நாளிலிருந்து காப்பீடு செயலில் இருக்கும். ஆரம்பத் திகதியிலிருந்து (2023 மார்ச் 20 ஆம் திகதி முதல் செயற்படுத்தப்பட்டுள்ளது) மூன்று (3) மாதங்கள் காத்திருக்கும் காலம் பொருத்தமானதாக அமையும். காப்பீட்டுத் தொகை, அறவீடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தங்கியுள்ளது: இதன் விவரங்களை இணைப்பு 01 இல் காண முடியும். அதன் பின்னர், அக்காலப் பகுதியில் செயலிலுள்ள ப்ரீமியம் கட்டணங்களின் பிரகாரம் இந்தக் காப்புறுதியை புதுப்பித்துக் கொள்ள முடியும்.

2.3 வயது எல்லை - இதனுடன் இணைக்கப்பட்டுள்ள உப ஆவணத்தைப் பார்க்கவும் - 2.1 வயது எல்லை

2.4 தகைமைகள் மற்றும் உள்வாங்கல் - இதனுடன் இணைக்கப்பட்டுள்ள உப ஆவணத்தைப் பார்க்கவும் - 2.2 தகைமைகள் மற்றும் உள்வாங்கல்

2.5 தவணைக்கட்டண கொடுப்பனவுகள்

பிரிவுகள் 1.1 மற்றும் 2.3 இன் பிரகாரம் வரிகளுடன் கட்டுப்பணத்தை காப்புறுதிதாரர் செலுத்த வேண்டும். அங்கத்தவர் ஒரு மாதத்தில் செலுத்தாத சந்தர்ப்பத்தில், 2023 மார்ச் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், நிறுவனத்துக்கு கொடுப்பனவு கிடைத்ததிலிருந்து, மூன்று (3) மாதங்கள் வரை காத்திருக்கும் காலம் பொருத்தமானதாக அமையும்.

2.6 காப்புறுதி இரத்தாதல்

கீழே தரப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் முதலில் இடம்பெறும் நிகழ்வின் போது;

1. காப்புறுதி செய்யப்பட்டவர் 65 வயதை பூர்த்தி செய்தால், அல்லது
2. காப்புறுதிதாரர் உயிரிழந்தால், அல்லது
3. டயலொக்கினால் ஒப்பந்தம்/உறவு எந்தவொரு காரணத்துக்காகவும் இணைப்பு இரத்துச் செய்யப்பட்டால் அல்லது மீளப்பெறப்பட்டால், அல்லது
4. காப்புறுதிதாரரினால் காப்புறுதி தவணைக்கட்டணம் செலுத்தப்படாவிடில்.

2.7 அறிவித்தல் வழங்கல்

நிறுவனத்துக்கு வழங்கப்படும் எந்தவொரு அறிவித்தல் அல்லது தொடர்பாடல் எழுத்து மூலமானதாக அமைந்திருக்க வேண்டும் என்பதுடன் நிறுவனத்தின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். காப்புறுதிதாரர் அவரின் சந்தாதாரர் இலக்கத்தின் ஊடாக BIMA லங்கா இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் (பிரைவட்) லிமிடெட்டினால் தொடர்பு கொள்ளப்படுவார்.

2.8 மாற்றங்கள்

இந்தக் காப்புறுதியின் நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் 30 நாள் எழுத்துமூல முன்னறிவித்தல் வழங்கி திருத்தங்களை மேற்கொள்ளும் உரிமையை நிறுவனம் கொண்டுள்ளது. அந்த அறிவித்தலை நிறுவனத்தின் வசம் காணப்படும் காப்புறுதிதாரரின் முகவரிக்கு தபால் மூலமாக அல்லது காப்புறுதிதாரருக்கு SMS மூலமாக அறியத்தரப்படும்.

2.9 உரிமைகோரல்கள் சமர்ப்பிப்புகள்

வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதிலிருந்து 90 நாட்களுக்குள் வைத்தியசாலை அனுமதி உரிமைகோரிக்கை ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2.10 உரிமைகோரல் செலுத்துகைகள்

காப்புறுதி செய்யப்படுபவரின் வைத்தியசாலை அனுமதி தொடர்பில் 'பெயர்:பஸ்ட் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு BIMA லங்கா இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் (பிரைவட்) லிமிடெட் ஊடாக காப்புறுதிதாரர் அதற்கான ஆதரம் மற்றும் காரணம் ஆகியவற்றுடன் அறிவிக்க வேண்டும். இந்த எழுத்து மூல அறிவித்தலில், சிகிச்சையளிக்கும் வைத்தியரின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட சான்று அவரின் வைத்திய பதிவு இலக்கம் மற்றும் வைத்தியசாலை அனுமதிக்கான காரணம் ஆகியன குறிப்பிட்டு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். காப்புறுதி செய்யப்படுபவரின் வைத்தியசாலை அனுமதி தொடர்பில் கம்பனிக்கு BIMA லங்கா இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் (பிரைவட்) லிமிடெட் இனால் உடனடியாகவும், வைத்தியசாலை அனுமதி மேற்கொள்ளப்பட்ட தொண்ணூறு (90) தினங்களுக்கு மேற்படாத வகையில், அறிவிக்கப்பட வேண்டும். இதன் பின்னர் மேற்கொள்ளப்படின், அதை காலம் கடந்த அறிவிப்பாக கம்பனி கவனத்தில் கொண்டு, உரிமைகோரலை வழங்குவதை தவிர்த்துவிடும்.

ஒவ்வொரு உரிமைக்கோரிக்கைக்கும், 'பெயர்:பஸ்ட் இன்சூரன்ஸ் லிமிடெட்டுக்கு 'இல. 3.14 உரிமைகோரல் கோரல் ஆவணங்கள்' சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

BIMA லங்கா இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் (பிரைவட்) லிமிடெட் இடமிருந்து தேவையான ஆவணங்களை பெற்றுக் கொண்ட பின்னர், 'பெயர்:பஸ்ட் இன்சூரன்ஸ் லிமிடெட் நஷ்டஈடுகளை மூன்று (3) வேலை நாட்களினுள் செலுத்த வேண்டும்.

உரிமைகோரல் கோரிக்கை தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள், மோசடியான ஆவணங்கள் என சந்தேகிக்கப்படும் பட்சத்தில் மேலதிக விளக்கங்கள் தேவைப்பட்டால், கொடுப்பனவு மேற்கொள்ளப்படும் காலப்பகுதி பத்து (15) வேலை நாட்களுக்கு அல்லது குறித்த சிக்கல் நிலை சட்ட கட்டமைப்பில் தீர்க்கப்படும் வரையில் தாமதிக்கப்படும்.

2.11 உரிமைகோரல் வரையறைகள் - இதனுடன் இணைக்கப்பட்டுள்ள உப ஆவணத்தைப் பார்க்கவும் - 2.4 உரிமை கோரல்கள்

2.12 சான்றுகள், தகவல்கள் மற்றும் ஆதாரம்

நிறுவனத்தினால் கோரப்படும் சகல சான்றிதழ்கள், தகவல்கள், ஆதாரங்கள் அனைத்தும் காப்புறுதி செய்யப்பட்டவரின் செலவினத்தில் பெறப்பட்டு, நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டும்.

2.13 உரிமைகோரல் கோரிக்கைக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் - இதனுடன் இணைக்கப்பட்டுள்ள உப ஆவணத்தைப் பார்க்கவும்

2.14 தகவல் வழங்கல் அல்லது மோசடியான செயற்பாடுகள்

எந்தவொரு உரிமைகோரலும் மோசடியான முறையில் அல்லது தவறான முறையில் அல்லது போலியான ஆவணங்களை அல்லது அறிக்கைகளை சமர்ப்பித்து மேற்கொள்ளப்பட்டால், இந்த நிலைகளில் குறித்த காப்புறுதியை செயலற்றதாக மாற்றுவதற்கான முழு அதிகாரத்தை கம்பனி தன்னகத்தே கொண்டுள்ளது.

2.15 ஆளுகைச் சட்டம்

இந்த காப்புறுதி இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் சட்ட விதிமுறைகளுக்கமைய வழங்கப்பட்டு மேற்பார்வை செய்யப்படுகின்றது.

2.16 கொடுப்பனவு மேற்கொள்ள வேண்டிய நாணயம்

காப்புறுதிக்காக கம்பனிக்கு/காப்புறுதி செய்தவருக்கு செலுத்தப்படும் சகல கொடுப்பனவுகளும் இலங்கை ரூபாயில் மேற்கொள்ளப்படும்.

2.17 காப்புறுதி செய்யப்பட்ட நபரால் வேண்டுமென்றே தவறான அறிக்கைகள் சமர்ப்பித்தல்

காப்புறுதி செய்யப்பட்ட நபரால் தவறான அல்லது மோசடியான விவரம் வழங்கப்பட்டிருந்தால், குறித்த நபருக்கான வைத்தியசாலை காப்புறுதி காப்பீடு இரத்துச் செய்யப்பட்டு நீக்கப்படும்.

2.18 பிரிதொருவருக்கு மாற்ற முடியாது

இந்த காப்புறுதித் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள வைத்தியசாலை அனுமதி அனுகூலம் பிரிதொருவருக்கு மாற்றப்பட முடியாது.

டெங்கு பணக் கொடுப்பனவு அனுகூலம் காப்புறுதிதாரருக்கு மாத்திரம் வழங்கப்படுவதுடன், மாற்றிக் கொள்ள முடியாது.

2.19 தவிர்ப்புகள்

பின்வரும் நிலைகளுக்கு எவ்விதமான கொடுப்பனவுகளையும் மேற்கொள்வதற்கான பொறுப்பை நிறுவனம் கொண்டிருக்காது:

- 2.19.1 இணைந்து கொள்ளப்பட்ட திகதியிலிருந்து தொடர்ச்சியாக 9 மாதங்கள் கொடுப்பனவுகள் செலுத்திய பின்னர் மாத்திரமே, பிரசவம், பிரசவத்தின் போதான சிக்கல்கள், குடும்பக்கட்டுப்பாடு போன்றவற்றுக்கான நஷ்டஈடு வழங்கப்படும்
- 2.19.2 அழகியல் சிகிச்சைகள்/சத்திர சிகிச்சைகள்
- 2.19.3 அனைத்து பாவனையாளர்களுக்கும் 2023 மார்ச் 20 ஆம் திகதியிலிருந்து ஏற்கனவே, காணப்பட்ட குறைபாடுகள்
- 2.19.4 அனைத்து பாவனையாளர்களுக்கும் 2023 செப்டெம்பர் 1ஆம் திகதியிலிருந்து செல்லுபடியாகும் ஆயுர்வேத சிகிச்சைகள்

2.20 இரத்துச் செய்கைகள்

இந்தக் காப்புறுதி முழுமையாக அல்லது ஏதேனும் காப்புறுதி செய்யப்பட்ட நபரின் பிரகாரம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறுவனத்தினால், காப்புறுதிதாரருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டு, காப்புறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு BIMA லங்கா காப்புறுதி முகவர்கள் (பிரைவட்) லிமிடெட் ஊடாக, இறுதியாக செலுத்திய கட்டுப்பணத்தை மீள்வழங்கி இரத்துச் செய்யப்படலாம். 60 நாட்களுக்கு மேலாக கட்டுப்பணத்தை செலுத்த காப்புறுதிதாரர் தவறினால், காப்புறுதியிலிருந்து அவர் சுயமாக நீக்கப்படுவார். நிறுவனத்துக்கு அறிவித்தல் வழங்கி, காப்புறுதிதாரரினால் எந்நேரத்திலும் காப்புறுதியை இரத்துச் செய்ய முடியும் என்பதுடன், அச்சந்தர்ப்பத்தில், காப்புறுதி அமுலிலிருந்த காலப்பகுதிக்காக கட்டுப்பணத்தின் ஒரு பகுதியை நிறுவனம் தக்க வைத்துக் கொள்ளும். தற்போதைய காப்புறுதி காலப்பகுதியில் நிறுவனத்தினால் ஏதேனும் உரிமைகோரல் செலுத்தப்பட்டால், காப்புறுதிதாரருக்கு கட்டுப்பணத்தின் மீள் செலுத்த வேண்டியதில்லை.

3. வரைவிலக்கணங்கள்

- 3.1 **விபத்து அல்லது எதிர்பாராமல் ஏற்படும் நிகழ்வுகள்** என்பது திடீரென, எதிர்பாராதவிதமாக, வழமைக்கு மாறாக மற்றும் குறிப்பிட்ட நிகழ்வாக இனங்காணக்கூடிய நேரத்தில், பகுதியில் சுயாதீனமாக இடம்பெறும் சம்பவமாக அமைந்திருப்பதுடன், அதன் காரணமாக காயம்.
- 3.2 **வருடாந்த எல்லைப் பெறுமதி** என்பது காப்புறுதிசெய்யப்படுபவருக்கு காப்புறுதி ஆரம்பிக்கப்பட்ட திகதியிலிருந்து ஒரு வருட காலப்பகுதியில் வைத்தியசாலை அனுமதிக்காக பெற்றுக் கொள்ளக்கூடிய அதிபுச்சத் தொகையாக அமைந்துள்ளது.
- 3.3 **பல் சிகிச்சை** என்பது, B.D.S. (Bachelor of Dental Surgery) பட்டத்தைக் கொண்ட, அல்லது அதனுடன் மேலதிக தகைமைகள் கொண்ட வைத்தியர் ஒருவரால் மேற்கொள்ளப்படும் சிகிச்சையாக அமைந்துள்ளது.
- 3.4 **நோய்** என்பது சாதாரண சுகாதார நிலையிலிருந்து மாறுபட்ட நோய்க்குணமாக அமைந்துள்ளது.
- 3.5 **சுகயினம்** என்பது காப்புறுதி செய்யப்பட்டவரின் உடல் அங்கங்கள் விபத்தொன்றின் மூலமல்லாமல் பாதிக்கப்பட்டிருப்பது அல்லது அசாதாரணமான வகையில் இயங்குவது மற்றும் இனங்காணப்படக்கூடியதாக இருத்தல் ஆகும்.
- 3.6 **காயம்** என்பது விபத்தொன்றின் காரணமாக மட்டும் உடலில் ஏற்படும் பாதிப்பு என பொருள்படும்.
- 3.7 **சத்திர சிகிச்சை:** நோய்களுக்கு அல்லது காயங்களுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் அல்லது வைத்திய உபகரணங்களின் மூலம் சிகிச்சை அளிக்கும் விசேட மருத்துவ நிபுணத்துவ சிகிச்சை.

- 3.8 **வைத்தியசாலை** என்பது சுகாதார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட முறையாக ஸ்தாபிக்கப்பட்ட சுகாதார பராமரிப்பு மற்றும் போஷாக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் மையமாக அமைந்துள்ளது. சுகயினமுற்றவர்களுக்கும் காயமுற்றவர்களுக்கும் பராமரிப்புகளை வழங்குவதுடன், இனங்காணல் சேவைகள் மற்றும் பாரிய சத்திரசிகிச்சைகள் மற்றும் 24 மணி நேர நோயாளர் பராமரிப்பு தாதியர் சேவைகளை பதிவு செய்யப்பட்ட மற்றும் தகைமை வாய்ந்த தாதியர்களை கொண்டு வழங்கும் நிலையமாக அமைந்துள்ளது.
- 3.9 **வைத்தியசாலை அனுமதி உதவி காப்புறுதி திட்டம்** என்பது, உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நியதிகள், நிபந்தனைகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றுக்கமைய காப்பீட்டை வழங்கும் திட்டமாகும். வைத்தியசாலை காப்புறுதித்திட்டம் என்பது தினசரி கொடுப்பனைவ மேற்கொள்வதன் மூலமாக மாதாந்த காப்பீட்டை அடுத்த மாதத்துக்கு வழங்கும் ஒரு திட்டமாகும்.
- 3.10 **வைத்தியசாலை அனுமதி** என்பது, பதிவு செய்யப்பட்ட உள்ளக நோயாளர் எனும் வகையில் வைத்தியசாலையினுள் அனுமதிக்கப்படுவது மற்றும் ஆரம்ப கட்ட வெளிநோயாளர் சிகிச்சை, நாள் சத்திரசிகிச்சை அல்லது ETU சிகிச்சையினுடாக வைத்தியசாலையினுள் அனுமதிபடுவது என பொருட்படும்.
- 3.11 **உள்நோயாளர்** என்பது, வைத்தியசாலையினுள் சிகிச்சைக்காக தங்கியிருந்து வைத்தியரின் முழுநேர கவனிப்பையும் பராமரிப்பையும் நாடுவதை குறிக்கும்.
- 3.12 **காப்புறுதி செய்யப்பட்ட நபர்/காப்புறுதிதாரர்/பாவனையாளர்** என்பது தகைமை வாய்ந்த டயலொக் இணைப்பு வைத்திருக்கும் தனிநபர்/டயலொக் இணைப்பு வைத்திருப்பவருக்கு பதிலாக காப்புறுதித் திட்டத்தில் பங்கேற்கும் நெருங்கிய குடும்ப உறுப்பினர், இந்த காப்புறுதி உடன்படிக்கையின் பிரகாரம் இலத்திரனியல் இணைப்பு படிவத்தை பூர்த்தி செய்து அது ஃபெயர்ஃபஸ்ட் இன்சூரன்ஸ் லிமிட்டெட்டினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதுடன் காப்புறுதி திட்டமொன்றில் பங்கேற்பவராவார். (வைத்தியசாலை காப்புறுதி திட்டம்)
- 3.13 **காப்புறுதி வருடம்** என்பது காப்புறுதி திகதியில் ஆரம்பித்து அடுத்து வரும் காப்புறுதி வருட பூர்த்தியில் முடிவடையும் வரையான தொடர்ச்சியான பன்னிரண்டு (12) மாத காலப்பகுதியாகும்.
- 3.14 **தவணைக்கட்டணம்** என்பது காப்புறுதி வழங்கும் நிறுவனத்துக்கு வைத்தியசாலை காப்புறுதி திட்டத்துக்காக காப்புறுதியை பெறும் நபர் செலுத்தும் கட்டுப்பணம் என்பதை குறிக்கும்.
- 3.15 **காப்புறுதியின் சாராம்சம்** என்பது காப்புறுதி செய்யப்பட்ட சகல நபருக்கும் BIMA லங்கா இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் (பிரைவட்) லிமிட்டெட் இனால் வழங்கப்படும் வைத்தியசாலை காப்புறுதி திட்டம் என்பதன் சரியான தகவல். இந்த தகவல் காப்புறுதிதாரருக்கு நன்றாக புரியக்கூடிய வகையில் சுருக்கமான முறையில் அனுகூலங்கள், நியதிகள் மற்றும் நிபந்தனைகளை கொண்டிருக்கும். காப்பீட்டின் சாராம்சத்தில் உள்ளடங்கிய சொற்பதங்கள் ஃபெயர்ஃபஸ்ட் இன்சூரன்ஸ் லிமிட்டெட்டினால் தயாரிக்கப்படும்.
- 3.16 **ஆரம்ப திகதி** என்பது காப்புறுதிதாரருக்கு அமுலுக்கு வரும் காப்பீட்டு திகதி ஆகும்.
- 3.17 **காப்பீட்டு நிலை** என்பது மேலே 1.2 மற்றும் 1.4 இல் குறிப்பிடப்பட்டுள்ள தவணைக்கட்டணங்கள் மட்டம் என்பதற்கமைய தினசரி கொடுப்பனவுகள் என்பதை குறிப்பதாகும்.
- 3.18 **காப்புறுதி வழங்குநர் அல்லது நிறுவனம்** என்பது ஃபெயர்ஃபஸ்ட் இன்சூரன்ஸ் லிமிட்டெட்டை குறிக்கும்.
- 3.19 **BIMA லங்கா இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் (பிரைவட்) லிமிட்டெட்** என்பது கம்பனி மற்றும் காப்புறுதிதாரர் ஆகியோரிடையே தொழில்நுட்ப ஒன்றிணைப்பு மூலமான சேவை வழங்குநர் என்பதைக் குறிக்கும்.
- 3.20 **ஏற்கனவே காணப்படும் நிலை** என்பது, ஏதேனும் காயம், நோய் நிலை, இருதய கோளாறு, புற்றுநோய், சிறுநீரக கோளாறு மற்றும் இடம்பு ஆகியன தொடர்பான அறிகுறி அல்லது நிலை.
- a. காப்புறுதி திட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னமே உருவாகிய அல்லது, திட்டம் ஆரம்பிக்கும் முன்னமே உங்களால்/காப்புறுதி செய்யப்பட்டவரால் இருப்பது அறியப்பட்ட/பெற்றுக் கொள்ளப்பட்ட சிகிச்சை/மருந்து/மருத்துவ அறிவுரை மற்றும் நோய் நிலை.
- b. நீங்கள் அல்லது காப்புறுதி செய்யப்பட்டவர் காப்புறுதி ஆரம்பிக்கும் முன்னர் சிகிச்சை அல்லது மருந்து அல்லது நோய் பரிசோதனை செய்து அது பற்றி அறிந்திருந்தமை.

ஏதேனும் சந்தர்ப்பத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் காப்புறுதிப் பத்திரங்களில் காணப்படும் அம்சங்களுக்கிடையில் வித்தியாசம் இருப்பின், ஆங்கில பத்திரத்தில் காணப்படும் வாக்கியங்கள் இறுதியானதாக அமையும்.